




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 11532/B/2021

திருமதி. T. திருமணிசெல்வி

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திருமதி. T. திருமணிசெல்வி அவர்களது சார்பில் அவரது மகன் திரு பிரபாகர் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு ஆனந்த், மண்டல துணை வட்டாட்சியர், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 26.06.2021 தேதியிட்ட மனுவில், ஒட்டப்பிடாரம் சார்பிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண் 828 மற்றும் 1985ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட 13 அடி நீள அகலமுள்ள வண்டி பாதையை வேறு நபருக்கு தவறான பட்டா வழங்கியதன் விவரங்கள் தொடர்பாக ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 01.08.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 04.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரரின் மகன் திரு பிரபாகர் தொலைபேசியின் வாயிலாக ஆஜராகி, தன்னால் கோரப்பட்ட தகவல்களுக்கு உண்மையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், பொய்யான தகவல்கள் மட்டுமே வழங்கி வருகிறார்கள் என்றும், ஆகையால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணைகள் மேற்கொள்ளும்பொழுது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் தாக்கல் செய்த தனது மனுவிற்கு விசாரணை நாள் நிர்ணயிக்குமாறு ஆணையத்தைக்

கோரியுள்ளதனை ஆணையம் ஏற்று, இவ்வழக்கின் விசாரணை பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது. விசாரணை நடைபெறும் நாளும், நேரமும் பின்னர் தெரிவிக்கப்படும்.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 11532/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திருமதி. T. திருமணிசெல்வி,
க/பெ என் தங்கராஜ் நாடார்,
68/30 பரமேஸ்வரன் தெரு,
வெட்டுர்ணிமடம்,
நாகர்கோவில் 629 003.

Copy to: File

SCPA - 07-01-22